

# சென்னை பிரித்தானிய துணைத்துாதரகத்திற்கு

## கோரிக்கை மனு

பொருள்: இங்கிலாந்து அரசியாரின் வைரவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள போர்க் குற்றவாளி ராஜபக்சேவிற்கு விடுத்துள்ள அழைப்பைத் திரும்பப் பெறுக!

மதிப்பிற்குரியர்!

கடந்த மே 2009 - இல் முடிவுக்கு வந்த இலங்கை உள்நாட்டுப் போரில், சிங்கள ஜனாதிபதி ராஜபக்சேவின் ஆணையின் பேரில், சிங்கள இராணுவம் 40,000 அப்பாவித் தமிழ் மக்களை கொடூரமாகக் கொன்று குவித்தது. ஐநா சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, மிக நுணுக்கமாக ஆய்ந்து, கடந்த மார்ச் 2011 -இல் சமர்ப்பித்த அறிக்கையில் இனப்படுகொலை நடந்தேறியதை ஆதாரங்களோடு உலகின் முன் வைத்தது. அதன் பிறகும், சிங்கள இனவெறி அரசாங்கம், ஈழத்தமிழர்கள் மீதும், பிற சிறுபான்மையினர் மீதும், தொடுத்து வரும் மனித நேயமற்ற தாக்குதல்களையும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் மீது தொடுத்துவரும் தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு, ஈழப் போரில் சிங்கள அரசு படைகள் அரங்கேற்றிய குடூரமான படுகொலைகளையும், சிங்கள அரசின் சிறைகளில் வைதபட்டுக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலைமையையும், சுதந்திரமான சர்வதேச அமைப்பு ஒன்றின் விசாரணைக்கு உட்படுத்த தொடர்ந்து பிடிவாதமாக மறுத்தும் வருகிறது. சிங்கள அரசின் இனவெறியால் ஈழத்தமிழ் மக்கள் நீடித்தவொரு கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை பல தசாப்தங்களாக அனுபவித்து வருகின்றனர். போருக்குப் பின், இலங்கையில் உள்ள பிற சிறுபான்மையினரும், சிங்கள இன வெறி அரசின் கொடூரமான தாக்குதலுக்கு இலக்காகி, அடிப்படை மனித

உரிமைகள், சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டு கடும் இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

இந்நிலையில், வரும் வாரம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அரசியாரின் வைர விழா கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள, இனப்படுகொலையை அரங்கேற்றிய மகிந்த ராஜபக்சேவுக்கு பிரித்தானிய அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பது, உலகெங்கும் பரவி இருக்கும் தமிழர் மத்தியில் மிகுந்த கவலையை உருவாக்கியிருக்கிறது.

ஐநா சபையே இனப்படுகொலையை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், உலகெங்கும் நிகழும் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து கண்காணித்து, கண்டித்து வரும் உயரிய பணியை ஆற்றிவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு, மனித குலத்திற்கு விரோதமான குற்றங்களைப் புரிந்தவர் என்ற அடிப்படையில், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவை நீதியின் முன் பணியவைக்க, சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் தரும் கடமையும் இருக்கிறது என்பதை தமிழர்களாகிய நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

மேலும், மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், சிவில் உரிமைகளை மறுத்தல், ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டு வரும் இலங்கை அரசின் அத்துமீறல் போக்கை கருத்தில் கொண்டு, காமன்வெல்த் நாடுகளின் உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து இலங்கை அரசை நீக்கம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறோம்.

போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கும், இலங்கை அரசின் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கை ஜனாபதிக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்யுமாறும் கோருகிறோம். இனிவரும் காலங்களில், ராஜபக்சே போன்ற மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்தவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் உயர்

அதிகாரிகளும் பிரிட்டனுக்குள் நுழைவதைத் தடை செய்யக்கூடிய உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

இறுதியாக, சர்வதேச சட்டங்களின் அடிப்படையில், ராஜபக்சேவை மனித குலத்திற்கு எதிரான குற்றம் புரிந்தவர் என்று அறிவித்து, கைது செய்யுமாறு பிரித்தானிய அரசாங்கத்தைக் வலியுறுத்துகிறோம்.

இவண்

மறுமலர்ச்சி திராவிடர் கழகம்

இந்திய பொதுவுடமை கட்சி (CPI)

விடுதலை சிறுத்தைகள்

நாம் தமிழர் கட்சி

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம்

தமிழக வாழ்வுரிமை கட்சி

பெரியார் திராவிடர் கழகம்

தமிழ் தேச பொதுவுடமை கட்சி

தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

மே பதினேழு இயக்கம்

சேவ் தமிழ்

தமிழக மக்கள் உரிமைக் கழகம்

தமிழர் முன்னேற்ற கழகம்

அகில இந்திய இளைஞர் பேரவை

அகில இந்திய மாணவர் பேரவை

இனப்படுகொலை, போர்குற்றத்திற்கு எதிரான இளைஞர்கள் இயக்கம்

இளைஞர் இயக்கம்

நாடுகடந்த தமிழீழ அரசின் தோழமை மையம்

பெண்கள் செயற்களம்

புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குனர்

ஓவியர் வீரசந்தானம்